



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 12]

சென்னை, புதன்கிழமை, மார்ச் 18, 2020
பங்குனி 5, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கபதிவுச் சட்டம் பிரிவு 44(3) (b)-ன் கீழான அறிவிக்கை

(ந.க. எண் 4418/ஆ2/2019)

வ.எண்	சங்கபதிவு எண்	சங்க பெயர் மற்றும் முகவரி
(1)	(2)	(3)
1	1/99	கோபாலசமுத்திரம் பாசன விவசாயிகள் சங்கம், வடக்குத் தெரு, கோபாலசமுத்திரம்
2	2/99	திருப்புடைமருதூர் மகளிர் (ம) குழந்தைகள் நல மேம்பாடு சோப்பு மற்றும் கிளிநிங் பவுடர் தயாரித்தல் சங்கம், 3/76B ரத்தினவேல் பாண்டியன் காலனி, திருப்புடைமருதூர்
3	3/99	நந்தன் தட்டை கடனா அணை காங்கேயன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், மெயின் ரோடு, நந்தன் தட்டை
4	4/99	இராமநதி பாப்பான் கால் பாசன விவசாயிகள் சங்கம், 2/57 வடக்குரத வீதி பாப்பான்குளம், அம்பாசமுத்திரம்.
5	5/99	கூனியூர் மற்றும் தெற்கு வீரவநல்லூர் வட்டார கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுச் சங்கம், 3/56 சாலைத் தெரு, கூனியூர் அம்பாசமுத்திரம் தாலுகா
6	6/99	கீழாம்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் ஊறுகாய் தயாரித்தல் சங்கம், 3/99ஏ பிள்ளையார் கோவில் தெரு, கீழாம்பூர் அம்பாசமுத்திரம் தாலுகா
7	7/99	வடுகச்சி மதில் ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட சங்கம், 56பி வடக்குத் தெரு, வடுகச்சி மதில் நான்குநேரி தாலுகா
8	8/99	ஆம்பூர் பெருங்கால் நீர்ப்பாசன சங்கம், கீழாம்பூர் 1/137 சத்திரம் வடக்குத் தெரு, கீழாம்பூர், அம்பாசமுத்திரம் தாலுகா
9	9/99	மசுபி கால் நீர்பாசன சங்கம், கீழாம்பூர் 4/97 பாபநாசம் ரோடு, கீழாம்பூர், அம்பாசமுத்திரம் தாலுகா
10	11/99	அடைச்சாணி கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், 4/41எப் மெயின் ரோடு, அடைச்சாணி
11	12/99	பத்மநேரி ஊரக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கான்கிரீட் தொழில் செய்தல் சங்கம், 17ஏ பத்மநேரி களக்காடு, நாங்குனேரி தாலுகா

வ.எண் சங்கபதிவு எண்

சங்க பெயர் மற்றும் முகவரி

(1)

(2)

(3)

12	13/99	இராமநதி நீர்த்தேக்க புதுக் கால்வாய் நீர்ப்பாசன சங்கம் மேட்டூர், 3/10டி தெற்குத் தெரு, மேட்டூர், மேட்டூர் அஞ்சல்
13	14/99	சைவ வேளாளர் சங்கம் கல்விடைக்குறிச்சி 47 கீழரத வீதி, கல்விடைக்குறிச்சி
14	15/99	களக்காடு வட்டார முன்னாள் இராணுவத்தினர் நல சங்கம், 81சி அண்ணாசாலை, பாம்பே கவரிங் கடை மாடி, களக்காடு.
15	16/99	பாப்பாங்குளம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரித்தல் சங்கம், 5/39 காமாட்சி அம்மன் கோவில் தெரு, பாப்பாங்குளம்.
16	17/99	இராமநதி வடகால் நீர்பாசன விவசாயிகள் சங்கம் கடையம் 2/151 தெற்குத்தெரு, கீழ்க்கடையம், கடையம் அஞ்சல்
17	18/99	கடனா அணை வடகுறுவபத்து கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், 5/56சி அழகப்பபுரம் சம்பங்குளம் அஞ்சல், அம்பாசமுத்திரம் தாலுகா
18	19/99	வீரவநல்லூர் நாடார் உறவினமுறை சங்கம், 71 சர்ச் தெரு, வீரவநல்லூர்
19	20/99	அடையகருங்குளம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் கல் உடைக்கும் சங்கம், 2/47 மெயின் ரோடு, அடையகருங்குளம்
20	21/99	பிரம்மதேசம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் வயர்கூடை உற்பத்தியாளர் சங்கம், 5/6ஏ மெயின்ரோடு, பிரம்மதேசம் அஞ்சல் அம்பாசமுத்திரம்
21	22/99	கௌதமபுரி வடக்குத்தெரு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் காகித கவர் உற்பத்தியாளர் சங்கம், 10/41ஏ வடக்கு தெரு, கௌதமபுரி பிரம்மதேசம் அஞ்சல், அம்பாசமுத்திரம் தாலுகா.
22	23/99	பி.எஸ்.டபுள்யூ.ஏ மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் & அலுவலர் சங்கம் விக் கிரமசிங்கபுரம், கதவு எண் 3ஏ/2 அருளகம் ஆறுமுகம்பட்டி, விக் கிரமசிங்கபுரம்
23	25/99	சைவப்பிள்ளைமார் அமைப்பு, அகஸ்தியர் பட்டி, 3/596 பாரதிதாசன் தெரு, அகஸ்தியர் பட்டி கல்விடைக்குறிச்சி அஞ்சல், விகேபுரம்
24	26/99	கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு சங்கம் மண்பாண்டம் செய்தல், புதுப்பட்டி ஏ/142 எப் புதுப்பட்டிதங்கம்மன் கோவில் தெரு, அம்பை தாலுகா.
25	27/99	ரூரல் வெல்பேர் சொசைட்டி புங்கம்பட்டி 1/87ஏ புங்கம்பட்டி கடையம் (வழி)அம்பாசமுத்திரம்
26	28/99	கடனா அணை அரசுபத்து கால்வாய் குருவபத்து கால்பாசன விவசாயிகள் சங்கம், 2/111பி குருவபத்து, பெத்தான் பிள்ளை குடியிருப்பு, சிவசைலம் அஞ்சல்
27	29/99	ராமநதி வடகால் பகுதி பாசன விவசாயிகள் முன்னேற்றச் சங்கம், கடையம்-627 415.
28	30/99	களக்காடு ஸ்போர்ட்ஸ் கிளப், பாஸ்கர் மண்டபம் 73ஏ சேரன்மகாதேவி ரோடு, களக்காடு.
29	33/99	அம்பாசமுத்திரம் தாலுகா ஸ்டூடியோ வீடியோ உரிமையாளர்கள் சங்கம், 69 காலேஜ் ரோடு, அம்பாசமுத்திரம்.
30	15/2000	விக் கிரமசிங்கபுரம் பகுதி வடக்கு கோடை மேல் அழகியான் கால் நீர்பாசன சங்கம், 752 மெயின்ரோடு, விக் கிரமசிங்கபுரம்
31	16/2000	ஸ்ரீ துர்க்கை மகளிர் மேம்பாடு மற்றும் மலர் மாலை உற்பத்தியாளர் சங்கம், 5/17 பஜனை மடம் தெரு, அயன்சிங்கம்பட்டி
32	17/2000	அண்ணா கீழ ஆம்பூர் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம், 8/44 தெற்கு கிராமம் கீழ ஆம்பூர்.
33	18/2000	புனித சவேரியார் நற்பணி மன்றம் வடமலை சமுத்திரம், 35பி/13 வடமலை சமுத்திரம், வி.கே.புரம்
34	19/2000	வேம்படித்தெரு கிராம சூழல் குழு, 26/14ஏ இந்திரா காலனி வேம்படித்தெரு, ஆழ்வார் குறிச்சி.
35	20/2000	பறம்பு மேல் ஊர் கிராம சூழல் குழு 2, கக்கன்குறி தெரு, பறம்பு மேல் ஊர், ஆழ்வார் குறிச்சி
36	21/2000	அடையங்கருங்குளம் இந்து நடுநிலைப்பள்ளி நிர்வாகக்கமிட்டி 64, இந்து நடுநிலைப்பள்ளி கட்டிட வளாகம், அடையகருங்குளம்
37	22/2000	மேற்குத் தொடர்ச்சிமலை அபிவிருத்தி திட்ட வடக்கு அரிய நாயகிபுரம் நீர்ப்பிடிப்பு பகுதி நிலப்பயனடைவோர் சங்கம், 4/63 மெயின் ரோடு வடக்கு அரியநாயகிபுரம்
38	23/2000	பெருங்கால் பாசன விவசாயிகள் சங்கம், சிங்கம்பட்டி ராஜா அரண்மனை ஐமின்சிங்கம்பட்டி, கல்விடைக்குறிச்சி அஞ்சல்-627 416
39	24/2000	அரிகேசவ நல்லூர் பாசன விவசாயிகள் சங்கம், 109/8 வடக்குத் தெரு, அரிகேசவ நல்லூர்.

வ.எண் சங்கபதிவு எண்

சங்க பெயர் மற்றும் முகவரி

(1)

(2)

(3)

40	25/2000	நாணல் குளம் கிராம சூழல் குழு, 3/12 வடக்குத் தெரு, நாணல் குளம் வீராசமுத்திரம், வழி கடையம்.
41	26/2000	மீனாட்சிபுரம் கிராம சூழல் குழு 3/118 தெற்குத் தெரு, மீனாட்சி புரம், ரவணசமுத்திரம் கிராமம்
42	27/2000	இராமலிங்கபுரம் கிராம சூழல் குழு, 4/46 அம்மன் கோவில் தெரு, இராமலிங்கபுரம், வழி ரவணசமுத்திரம்
43	28/2000	கருத்தையாபுரம் தெரு இல்லத்துப்பிள்ளையார் சமூக அமைப்பு, 35 கருத்தையாபுரம் தெரு, விக் கிரமசிங்கபுரம்
44	31/2000	பறும்பு கீழ்ஊர் கிராம சூழல் குழு, 93ஏ பறும்பு கீழ்ஊர், ஆழ்வார் குறிச்சி.
45	32/2000	வாகைக்குளம் கிராம சூழல் குழு, 18/13 நடுத்தெரு, வாகைக்குளம், ஆழ்வார் குறிச்சி
46	33/2000	இளைஞர் நற்பணி மன்றம் பொழிக்கரை, 97ஏ காமராஜர் தெரு, பொழிக்கரை சேரன்மகாதேவி
47	34/2000	அடையகருங்குளம் கிராம சூழல் குழு 318/6இ கீழ்த்தெரு, அடையகருங்குளம்
48	35/2000	கல்கண்டு காலனி கிராம சூழல் குழு, 3/8 நடுத்தெரு, கல்கண்டு காலனி, அம்பை தாலுகா-627 416.
49	36/2000	மந்தியூர் ஆதிதிராவிடர் சமுதாய நலச்சங்கம், தெற்குத்தெரு மந்தியூர், அம்பை தாலுகா, வழி-ரவணசமுத்திரம்.
50	37/2000	வீரவநல்லூர் மகாசக்தி விஸ்வரூப கருமாரியம்மன் சேவா சங்கம், 87 வடக்கு ஐயனார் தெரு, வீரவநல்லூர்
51	38/2000	கல்லிடைக்குறிச்சி வியாபாரிகள் நலச்சங்கம், 12, மெயின் ரோடு, கல்லிடைக்குறிச்சி.
52	39/2000	அம்பை வட்டார லாரி ஓட்டுநர் முன்னேற்ற சங்கம், 11ஏ நடுத்தெரு கோவில்குளம், அம்பாசமுத்திரம்
53	40/2000	இந்திரா நினைவு குடியிருப்பு கிராம சூழல் குழு, 2/86 இந்திரா நினைவு குடியிருப்பு, காசிவிஸ்வநாதபுரம்.
54	41/2000	டாக்டர் அம்பேத்கார் நற்பணி மன்றம், 5/73 அண்ணாநகர், கருதப்பிள்ளையூர்.
55	42/2000	அனைத்து சமுதாய மக்கள் நல நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், 233/பி/14 நடுத்தெரு, கீழ் ஏர்மாள்புரம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் தாலுகா.
56	43/2000	நண்பர் குழு 5/36சி நடுத்தெரு, நெல்லையப்பபுரம், வெங்கடாம்பட்டி கிராமம், வழி கடையம்
57	44/2000	எருக்கலைப்பட்டி பெரியகுளம் விவசாய சங்கம், 109 எருக்கம்பட்டி, இடையங்குளம் அஞ்சல், பத்மனேரிபுரம்.
58	45/2000	அம்பாசமுத்திரம் வட்டார முருகா ஹோம் இன்டஸ்ட்ரீஸ் பீடி தயாரிப்பாளர்கள் நல வாழ்வு சங்கம், 7/6 தேவசகாயபுரம் தெரு, இராமலிங்கபுரம், விக் கிரமசிங்கபுரம்.
59	46/2000	கள்ளர் குல தொண்டைமான் சமுதாய சங்கம் சேரன்மகாதேவி வட்டாரம், 4/59 சாலைத் தெரு, கூனியூர் அம்பாசமுத்திரம் தாலுகா
60	47/2000	திருவள்ளூர் நகர் நல கமிட்டி, 143/1 திருவள்ளூர் நகர், விக் கிரமசிங்கபுரம்.
61	48/2000	வேலாயுத நகர் மக்கள் நலமுன்னேற்ற சங்கம், 55சி வேலாயுத நகர் அம்பாசமுத்திரம்.
62	49/2000	மணிமுத்தாறு மீனவர் தொழிலாளர் நல சங்கம், 87/15 நடுத்தெரு, மேலஏர்மாள்புரம், அம்பை வட்டம்
63	50/2000	பெரியகுளம்பாசன விவசாய சங்கம் வடக்கு எருக்கலைப்பட்டி, வடக்கு எருக்கலைப்பட்டி, இடையன்குளம் அஞ்சல்.
64	51/2000	இளைஞர் நற்பணி மன்றம், 75ஏ வைத்திலிங்கபுரம் தெரு, விக் கிரமசிங்கபுரம்-627 425
65	53/2000	கத்தோலிக்க கிறிஸ்தவர் நலப்பேரவை சேரன்மகாதேவி, 56 அரசடி 3வது தெரு, சேரன்மகாதேவி
66	3/2001	செங்குளம் நாடார் வாலிபர் சங்கம், 2/43 மேலத் தெரு, செங்குளம்.
67	4/2001	ஓளி தருமர் கல்வி மற்றும் பொது சேவை சங்கம், மெயின் ரோடு, லட்சுமி நகர்.
68	5/2001	அம்பை வட்டார வாணிபர் சங்கம், 28/1 பழைய ரோடு, பாபநாசம்.
69	8/2001	ஆதிதிராவிடர் மக்கள் நல சங்கம் அரசடி, சூரப்பபுரம் தெரு, சேரன்மகாதேவி 27/33 அரசடி முதல் தெரு, சேரன்மகாதேவி.
70	9/2001	பிஸ்மி கம்பியூட்டர் கல்வி சங்கம், 586/4 மெயின் ரோடு, விக் கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் தாலுகா.
71	15/2001	மேலசெட்டிகுளம் கிராமவனக்குழு, 85/51 முப்பிடாதி அம்மன் கோயில் தெரு, மேலசெட்டிகுளம்
72	16/2001	கீழ்செட்டிகுளம் கிராம வனக்குழு, 22 நடுத்தெரு, செட்டிகுளம், கீழ்ஊர்

வ.எண் (1)	சங்கபதிவு எண் (2)	சங்க பெயர் மற்றும் முகவரி (3)
73	21/2001	அம்பாசமுத்திரம் வட்டார துப்புரவு பணியாளர் நலச்சங்கம், 5 முப்பிடாதி அம்மன் கோவில் வடக்குத் தெரு, கோபாலசமுத்திரம்.
74	22/2001	ஸ்மார்ட் சமூக சேவை மையம், 5/245 மெயின்ரோடு, சிவந்திபுரம், அம்பை தாலுகா-627 425
75	23/2001	அணைத்து வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம், 24 நடுத்தெரு, பூத்தான் குடியிருப்பு, திருவிருத்தான்பள்ளி Post அம்பை தாலுக்கா
76	24/2001	அகஸ்தியர் தமிழ் சித்த மருத்துவ முன்னேற்ற சங்கம், 22 தெற்குமாட வீதி, விக்ரமசிங்கபுரம், அம்பை தாலுக்கா
77	25/2001	மலையடிப்புதூர் நீர் வடிப்பகுதி மேம்பாட்டு சங்கம், மலையடிப்புதூர் ஊராட்சி, மாவடி Post
78	26/2001	தேவநல்லூர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுச்சங்கம், தேவ நல்லூர் & Po
79	28/2001	ஜவஹர் காலனி கிராம சூழல் குழு, தெற்கு தெரு ஜவஹர் காலனி, மீனாட்சிபுரம், ரவணசமுத்திரம் அஞ்சல், அம்பை தாலுக்கா
80	29/2001	அம்பை தாமிரபரணி சங்கம், 70 திருமஞ்சண ரோடு, அம்பாசமுத்திரம்
81	30/2001	அம்பாசமுத்திரம் சர்வோதய சங்கம் தொழிலாளர் பாதுகாப்பு நலச்சங்கம், 9 செட்டிமேலத்தெரு, வீரவநல்லூர் Post அம்பாசமுத்திரம்
82	31/2001	பொத்தைசுத்திகுளம் கிராம விவசாய சங்கம், 9/60 யாதவர் தெரு, பொத்தைசுத்தி நான்குநேரி தாலுக்கா
83	32/2001	வீரவநல்லூர் சமுதாய வளர்ச்சி சங்கம், வீரவநல்லூர் பேரூராட்சி கட்டிட வளாகம், வீரவநல்லூர்.
84	33/2001	கௌதமபுரி நையாண்டி மேளக் கலைஞர்கள் நல்வாழ்வு சங்கம், 246/158பி. வீரப்பன் காலனி, 9வது வார்டு கௌதமபுரி, பிரம்மதேசம் Post, அம்பை தாலுக்கா
85	34/2001	நேருஜி மகனிர் சமுதாய மேம்பாட்டுக்குழு, கோபாலசமுத்திரம், பஞ்சாயத்து அலுவலக கட்டிட வளாகம், கோபாலசமுத்திரம்.
86	35/2001	பெண்கள் சமுதாய முன்னேற்ற சங்கம், விக்ரமசிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலக கட்டிட வளாகம், விக்ரமசிங்கபுரம்
87	36/2001	பத்தமடை உயர்நகர பட்டுப்பாய் நெசவாளர்கள் பொதுநலச்சங்கம், பத்தமடை 43A திருநீலகண்டர் தெரு, மேல்மாடி, பத்தமடை
88	37/2001	சேரன்மகாதேவி சமுதாய வளர்ச்சி சங்கம், சேரன்மகாதேவி பேரூராட்சி கட்டிட வளாகம், சேரன்மகாதேவி
89	38/2001	பத்தமடை சமுதாய வளர்ச்சி சங்கம், பத்தமடை பேரூராட்சி கட்டிட வளாகம், பத்தமடை
90	39/2001	ஆழ்வார் குறிச்சி சமுதாய வளர்ச்சி சங்கம், பேரூராட்சி அலுவலகம், ஆழ்வார் குறிச்சி, அம்பை தாலுக்கா
91	40/2001	களக்காடு சமுதாய வளர்ச்சி சங்கம், களக்காடு பேரூராட்சி கட்டிட வளாகம், களக்காடு
92	41/2001	மணிமுத்தாறு சமுதாய வளர்ச்சி சங்கம், மணிமுத்தாறு சிறப்பு பேரூராட்சி கட்டிட வளாகம், மணிமுத்தாறு.
93	42/2001	கல்லிடைக்குறிச்சி சமுதாய வளர்ச்சி சங்கம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி கட்டிட வளாகம், கல்லிடைக்குறிச்சி.
94	43/2001	மேலச்செவல் சமுதாய வளர்ச்சி சங்கம், மேலச்செவல் பேரூராட்சி வளாகம், மேலச்செவல்.
95	44/2001	முக்கூடல் சமுதாய வளர்ச்சி சங்கம், முக்கூடல் பேரூராட்சி கட்டிட வளாகம், முக்கூடல்.
96	45/2001	முதுகுளம் நீர்ப்பாசன விவசாய சங்கம், விவசாய சங்க கட்டிடம், பத்தை நான்குநேரி தாலுக்கா
97	47/2001	ஃபிரீடம் பிரண்ட்ஸ் கிளப், 4 அம்மன் சன்னதி தெரு, நயினார் காலனி, வீரவநல்லூர் Post அம்பை தாலுக்கா
98	48/2001	முடவராயன் குளம் கிராம விவசாய சங்கம் நெடுவிளை, 47 கோவில் தெரு, நெடுவிளை
99	49/2001	அருள்மிகு வைத்திய நாத சுவாமி சமேத ஓப்பிலா நாயகி திருக்கோவில் பத்த சேவா சங்கம், சேரன்மகாதேவி 3 மெயின் ரோடு சேரன்மகாதேவி அம்பை தாலுக்கா
100	50/2001	எமிட்ஸ் ஆலோசனை நேர சங்கம், வீரவ நல்லூர் (கோமதி பில்ஸ் அருகில்) வெள்ளங்குளி-627 426
101	51/2001	வாகைகுளம் புதுக்குளம் பச்சாலங்குளம் விவசாய சங்கம் இடையன்குளம், 2/141 ஆதிச்சம் பேரி வடக்கு தெரு, தேவ நல்லூர், நான்குநேரி

வ.எண் (1)	சங்கபதிவு எண் (2)	சங்க பெயர் மற்றும் முகவரி (3)
102	52/2001	காட்டுநாயக்கன் சமுதாய முன்னேற்ற சங்கம் வீரவநல்லூர், 61/1-58 சர்ச் தெரு, கிளாக்குளம், வீரவநல்லூர், அம்பாசமுத்திரம்
103	53/2001	ரூரல் டெவலப்மெண்ட் ஜெட்ரிவைல் அஸ்பைர் ஜாயிபுல் ஸ்கீம் இயக்கம், (R.D.J RAJ SCHEME) உ/2 வடக்கு தெரு கரிசல்பட்டி, சேரன்மகாதேவி வழி அம்பை தாலுக்கா
104	54/2001	உதயநிலா நற்பணி மன்றம், கருத்தபிள்ளையூர், அம்பாசமுத்திரம் தாலுக்கா
105	1/2002	அனைத்து சமுதாய நலச்சங்கம், 93 கீழ் பெரிய வீதி, முக்கூடல், அம்பை தாலுக்கா
106	2/2002	திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட நாணயவியல் அஞ்சலவியல் சங்கம், 4 வைத்தி மேல வீதி, சேரன்மகாதேவி - 627 414
107	3/2002	பரணி மகளிர் சுயவேலை வாய்ப்புக்குழு, பொதிகையடி 19/241 வடக்கு தெரு, பொதிகையடி, விக் கிரமசிங்கபுரம். அம்பாசமுத்திரம்
108	4/2002	கிராம இண்டஸ்ட்ரீஸ் ரிகேப்ளிடேசன் எக்னாமிக் இம்ப்ரூமெண்ட் ஆர்கனைசேசன், பாடாபுரம் பொட்டல் அஞ்சல், அம்பை தாலுக்கா
109	5/2002	தாமிரபரணி தெற்கு கோடை மேலழகியன் கால்வாய் விவசாயிகள் நலச்சங்கம், 157/13 பஸ்டாண்டு சமீபம், கீழ்மாளபுரம், மணிமுத்தாறு.
110	6/2002	நதியுன்னி கால்வாய் 18ம் நம்பர் ஜமீன்மடை நீர்ப்பாசன சங்கம், 3உ பெருமாள் சன்னதி தெரு, ஊர்க்காடு அஞ்சல் அம்பாசமுத்திரம்.
111	7/2002	மாதாபுரம் லாமி உரிமையாளர்கள் சங்கம், உ/4இ தோரணைமலை கோவில் தெரு, மாதாபுரம் அம்பை தாலுக்கா
112	8/2002	வடகரை பம்பன்குளம் பூலான்குளம் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம், 82 வடக்கு தெரு வடகரை, பத்தை போஸ்ட், களக்காடு வழி நாங்குளேரி தாலுக்கா
113	9/2002	வில்லேஜ் எஜிகேசன் டெவலப்மெண்ட் ஆர்கனைசேசன், பூத்ததான் குடியிருப்பு, திருவிருத்தானபுள்ளி அஞ்சல், சேரன்மகாதேவி
114	10/2002	பாரஸ்ட் டெவலப்மெண்ட் ஏஜென்ஸி களக்காடு, முண்டந்துறை டைகர் ரிசர்வ், உதவி இயக்குநர் அலுவலகம்(புலிகள் காப்பகம்) அம்பாசமுத்திரம்
115	11/2002	நாடார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், 3/503 ஆறுமுகம்பட்டி, சிவந்திபுரம்
116	12/2002	இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் நலச்சங்கம் விக் கிரமசிங்கபுரம், 5/334 மெயின்ரோடு சேகர் ஆட்டோ ஓர்க்ஸ் கட்டிட வளாகம், சிவந்திபுரம்
117	13/2002	விக் கிரமசிங்கபுரம் அகமுடையார் சமுதாய சங்கம், 113A பாபநாசம் மெயின்ரோடு, டாணா, விக் கிரமசிங்கபுரம்.
118	14/2002	தாமரைகுளம் கால்பாசன சங்கம், களக்காடு 17/11 மகாத்மா காந்தி வீதி, களக்காடு
119	15/2002	முன்னாள் இராணுவத்தினர் கழகம் தவமணி வளாகம், சேரன்மகாதேவி
120	16/2002	பசும்பொன் நற்பணி மன்றம், 11/65 மெயின்ரோடு, வெள்ளாங்குழி அம்பை தாலுக்கா
121	17/2002	முக்கூடல் நாடார் முன்னேற்ற சங்கம், 8/15 இந்துநாடார் சமுதாய கட்டிடம், முத்துமாலை, அம்மன் கோவில் ரோடு, முக்கூடல்
122	18/2002	அம்பாசமுத்திரம் வட்டார உழவர் சங்கம், 4ஏ சோலைபுரம் ரோடு, அம்பாசமுத்திரம்
123	19/2002	பூலான்குளம் பாசன விவசாயிகள் சங்கம், கீழ்வடகரை பத்தை அஞ்சல், களக்காடு
124	20/2002	சீவலப்பேரி குளம் பாசன விவசாயிகள் சங்கம் 47 யாதவர் தெரு, கோவில் பத்து, களக்காடு
125	21/2002	ஓடைக்கரை துலுக்கப்பட்டி பொதுநல ஊர் கமிட்டி 11/39 கே, பள்ளிகூடம் தெரு, ஓடைக்கரை துலுக்கப்பட்டி- 627 602
126	1/2003	புதிரை வண்ணான் சமுதாய முன்னேற்ற சங்கம், கல்விடைக்குறிச்சி 135 பொன்மாநகர் காலனி, புதுரோடு, தெற்கு கல்விடைக்குறிச்சி - 627 416
127	2/2003	டாக்டர் அம்பேத்கர் பால் உற்பத்தியாளர் நலவாழ்வு சங்கம், 114G/2 மெயின்ரோடு, விக் கிரமசிங்கபுரம்
128	3/2003	மாக்கிகாப் உரிமையாளர் ஓட்டுநர்கள் நலச்சங்கம், விக் கிரமசிங்கபுரம் 158/21 அம்பலவாணபுரம், மெயின்ரோடு, விக் கிரமசிங்கபுரம்
129	5/2003	ஸ்ரீஇராமர் இந்து துவக்கப்பள்ளி நிர்வாக கமிட்டி, கோட்டைவிளைபட்டி, விக் கிரமசிங்கபுரம்- 627 425

வ.எண் (1)	சங்கபதிவு எண் (2)	சங்க பெயர் மற்றும் முகவரி (3)
130	6/2003	குளங்கள் மற்றும் மஞ்சபுளி பெருங்கால் விவசாயிகள் சங்கம், கீழஆம்பூர் 6/36 யாதவர் தெரு, கீழஆம்பூர் அம்பை தாலுக்கா
131	8/2003	சிங்கை நகர் தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், 27/D அம்பலவாணபுரம், மெயின்ரோடு, விக் கிரமசிங்கபுரம்-627 425
132	9/2003	அடைச்சாணி அருள்மிகு குணமுடைய சாஸ்தா திருக்கோவில் பரிபாலன கமிட்டி, 1/15 இடைகால் புதுக்குடி Post அம்பை தாலுக்கா- 627 821
133	10/2003	நியூ லைஃப் மினிஸ்ட்ரீஸ் 72G/8 கீழ்பாப்பாக்குடி, பாப்பாகுடி-627 602.
134	11/2003	ஷாலோம் பீடி சுற்றும் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம், 30 இயேசு ராஜா இல்லம், செம்மறி கோட்டம், முக்கூடல்-627 601
135	12/2003	திருநெல்வேலி மாவட்ட பிளம்பர்கள் கூட்டமைப்புச் சங்கம், 38 அன்னை இல்லம், மல்லிகை நகர் சேரன்மகாதேவி
136	14/2003	ஆதிச்சப்பேரி 407 மற்றும் கோவில்குளம் 409 பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கம், ஆதிச்சப்பேரி இடையன்குளம் அஞ்சல்-627 502
137	15/2003	வடக்கு பச்சையாறு நீர்த்தேக்க பாசன விவசாயிகள் சங்கம், களக்காடு 15 வ.உ.சி தெரு, களக்காடு நான்குனேரி தாலுக்கா
138	16/2003	ஸ்ரீராம பக்த சபா பழைய கிராமம், கடையம் 5/206 பெருமாள் சன்னதி தெரு, பழைய கிராமம், கடையம்-627 415
139	18/2003	பத்தமடை கிராம வனக்குழு 35/74 மருது பாண்டியர் தெரு, பத்தமடை - 627 453
140	19/2003	அருள்மிகு கல்யாணி அம்மை பக்தசபை, கடையம் 4/77 சி.எம்.எஸ்.தெரு, கீழ்க்கடையம், கடையம்
141	20/2003	சாவத்தூர் கிராம வனக்குழு, 5 சிவந்தியப்பர் நடுத்தெரு, ஆழ்வார் குறிச்சி- 627 412
142	21/2003	கீழ ஆழ்வார் குறிச்சி கிராம வனக்குழு 5 பரம கல்யாணி தெரு, ஆழ்வார் குறிச்சி- 627 412

சேரன்மகாதேவி,
2020 பிப்ரவரி 18.

ச. பாக்கியம்,
மாவட்டப்பதிவாளர்.

1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(b) இன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

TRY(HSG)36 புதுக்கோட்டை வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்

[ந.க.எண் 100/2018 சப]

மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), திருச்சிராப்பள்ளி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த TRY(HSG)36 புதுக்கோட்டை வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 14-01-2020 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138 (1) இன் கீழ் மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திரு.ஜோ.ரோச் சேகர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

TRY(HSG)20 கரூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்

[ந.க. எண் 136/2018 சப]

மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), திருச்சிராப்பள்ளி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த TRY(HSG)20 கரூர் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 14-01-2020 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138 (1) இன் கீழ் மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திரு.ஜோ.ரோச் சேகர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி,
2020 பிப்ரவரி 29.

தி. சண்முகவள்ளி,
இணைப்பதிவாளர் (ஆய்வுக்குழு)/
மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) (முகூ.பொ)